



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,974 — FRIDAY, SEPTEMBER 21, 1956

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

				PAGE					PAGE
Land Settlement Notices:—					Land Sales by the Settlement Officers:—				
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	1265	Central Province	—
Land Sales by the Government Agents:—					Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1270
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1274
					Miscellaneous Land Notices	1274
					Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Stage Carriage Permits to Ply Omnibus or Hiring Car Services, &c.

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 266 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,166 of October 20, 1950, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Wilewewa in the Kurumbukwe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of the Anuradhapura District) in the North-Central Province and described as lots 1, 2, 3, 6, 7, 9, 10, 11, 12, 12½, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 and 23 in block survey village plan No. 1,347 (vide Settlement Notice No. 2,637)

And, whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this thirtieth day of July, 1956

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Sub-Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks, (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
1	—	12 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	1 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	1 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	4 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	1 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 2 10	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
12½	—	0 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—

1265—J N R 58236—887 (9/56)

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
17	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	15 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	12 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	56 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	2 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	6 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 30th day of August, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 267 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,166 of October 20, 1950, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Kuda Hammillewa or Demala Hammillewa in the Mahapotana Tulana West of the Mahapotana Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of the Anuradhapura District) in the North-Central Province, and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 and 25 in block survey village plan No 1,333 (vide Settlement Notice No. 2,629) :

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance :

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this thirtieth day of July, 1956

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
1	—	1 3 35	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	73 2 28	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 3 5	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	2 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	59 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	11 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	45 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	12 3 4	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	5 2 29	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	1 3 34	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 2 29	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	25 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	6 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 3 39	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	8 2 32	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	31 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	6 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	32 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 30th day of August, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 268 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,755 of January 21, 1955, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Mahawalayagama in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North-Central Province and described as lots 1, 1½, 3, 4, 5, 6, 7, 8, 9, 9½, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46 and 47 in block survey village plan No. 1,429 (vide Settlement Notice No. 3,017):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this thirteenth day of July, 1956.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Tilla Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. B. P.							
1	—	10 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
1½	—	0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	31 3 5	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	44 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	1 0 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	—	391 2 23	—	5 (1)	The Crown	—	—	—	—
9½	—	2 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	21 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	3 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	1 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	7 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 3 8	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	1 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	1 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	26 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	4 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	4 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	3 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	1 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 3 34	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	4 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	5 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	1 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	1 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	12 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	8 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	5 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	1 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	1 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	74 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	8 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	145 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	0 2 19	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	0 3 33	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	16 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	0 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	7 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 29th day of August, 1956.

D. R. L. BALASUBRAMANIAM,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 269 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,225 of March 16, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Morakewa in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of the Anuradhapura District) in the North-Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 40, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65 and 66 in block survey village plan No. 1,364 (vide Settlement Notice No. 2,665) :

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance :

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this eighth day of June, 1956.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	—	18 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	3 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 1 38	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	3 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	6 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	35 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	3 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	56 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 2 4	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	3 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	3 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	88 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	24 3 5	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	1 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	1 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	183 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	3 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	4 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	9 3 10	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	16 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	85 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	6 3 39	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	4 3 4	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 3 3	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	5 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	1 3 13	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	0 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	1 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	9 3 10	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	29 3 32	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	0 3 38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
45	—	33 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	42 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	7 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	1 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	4 3 25	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	1 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	9 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	26 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	2 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	21 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	1 2 11	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
60	—	1 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
61	—	0 2 15	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	3 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—
63	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	8 1 7	S 32,452	5 (4) (c)	Mrs. Nandawathie Doranagama of No 33, Jail Road, Anuradhapura	—	Anuradhapura	C 81	216
65	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
66	—	2 1 39	S 32,452	5 (4) (c)	Mrs. Nandawathie Doranagama of No 33, Jail Road, Anuradhapura	—	Anuradhapura	C 81	216

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 29th day of August, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE
Settlement Order No. 270 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,549 of July 10, 1953, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Olugaskada in the Pahala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawya District (now part of the Anuradhapura District) in the North-Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 24, 25, 26, 27, 28, 31, 32, 33, 34, 37, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 48, 48½, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79 and 80, in block survey village plan No. 1,377 (vide Settlement Notice No. 2,894):

And whereas no claims have been received in pursuance of the said notice.

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this thirty-first day of July, 1956.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	.47	0 32	—	5 (1) The Crown	—	—	—	—
2	—	2 1 8	—	—	5 (1) The Crown	—	—	—	—
3	—	0 3 5	—	—	5 (1) The Crown	—	—	—	—
4	—	45 3 9	—	—	5 (1) The Crown	—	—	—	—
5	—	1 0 5	—	—	5 (1) The Crown	—	—	—	—
6	—	1 0 3	—	—	5 (1) The Crown	—	—	—	—
7	—	1 0 6	—	—	5 (1) The Crown	—	—	—	—
8	—	1 0 1	—	—	5 (1) The Crown	—	—	—	—
9	—	1 0 5	—	—	5 (1) The Crown	—	—	—	—
10	—	1 0 3	—	—	5 (1) The Crown	—	—	—	—
11	—	0 0 9	—	—	5 (1) The Crown	—	—	—	—
12	—	12 1 19	—	—	5 (1) The Crown	—	—	—	—
13	—	0 3 32	—	—	5 (1) The Crown	—	—	—	—
14	—	3 3 20	—	—	5 (1) The Crown	—	—	—	—
15	—	1 0 3	—	—	5 (1) The Crown	—	—	—	—
16	—	9 0 28	—	—	5 (1) The Crown	—	—	—	—
17	—	0 0 7	—	—	5 (1) The Crown	—	—	—	—
18	—	4 0 38	—	—	5 (1) The Crown	—	—	—	—
19	—	1 1 17	—	—	5 (1) The Crown	—	—	—	—
20	—	0 0 8	—	—	5 (1) The Crown	—	—	—	—
21	—	0 0 3	—	—	5 (1) The Crown	—	—	—	—
24	—	2 2 21	—	—	5 (1) The Crown	—	—	—	—
25	—	0 1 11	—	—	5 (1) The Crown	—	—	—	—
26	—	0 0 19	—	—	5 (1) The Crown	—	—	—	—
27	—	0 0 31	—	—	5 (1) The Crown	—	—	—	—
28	—	0 0 16	—	—	5 (1) The Crown	—	—	—	—
31	—	0 0 11	—	—	5 (1) The Crown	—	—	—	—
32	—	0 0 13	—	—	5 (1) The Crown	—	—	—	—
33	—	0 0 25	—	—	5 (1) The Crown	—	—	—	—
34	—	2 2 30	—	—	5 (1) The Crown	—	—	—	—
37	—	3 3 0	—	—	5 (1) The Crown	—	—	—	—
39	—	0 0 22	—	—	5 (1) The Crown	—	—	—	—
40	—	0 3 11	—	—	5 (1) The Crown	—	—	—	—
41	—	2 2 32	—	—	5 (1) The Crown	—	—	—	—
42	—	1 0 8	—	—	5 (1) The Crown	—	—	—	—
43	—	0 3 37	—	—	5 (1) The Crown	—	—	—	—
44	—	0 1 17	—	—	5 (1) The Crown	—	—	—	—
45	—	0 2 35	—	—	5 (1) The Crown	—	—	—	—
46	—	0 1 27	—	—	5 (1) The Crown	—	—	—	—
48	—	0 0 38	—	—	5 (1) The Crown	—	—	—	—
48½	—	0 0 8	—	—	5 (1) The Crown	—	—	—	—
50	—	1 0 38	—	—	5 (1) The Crown	—	—	—	—
51	—	0 1 24	—	—	5 (1) The Crown	—	—	—	—
52	—	0 3 30	—	—	5 (1) The Crown	—	—	—	—
53	—	1 1 25	—	—	5 (1) The Crown	—	—	—	—
54	—	1 3 3	—	—	5 (1) The Crown	—	—	—	—
55	—	4 0 2	—	—	5 (1) The Crown	—	—	—	—
56	—	1 1 39	—	—	5 (1) The Crown	—	—	—	—
57	—	79 0 31	—	—	5 (1) The Crown	—	—	—	—
58	—	9 0 12	—	—	5 (1) The Crown	—	—	—	—
59	—	8 3 35	—	—	5 (1) The Crown	—	—	—	—
60	—	17 0 16	—	—	5 (1) The Crown	—	—	—	—
61	—	1 0 6	—	—	5 (1) The Crown	—	—	—	—
62	—	4 2 10	—	—	5 (1) The Crown	—	—	—	—
63	—	136 0 24	—	—	5 (1) The Crown	—	—	—	—
64	—	0 2 2	—	—	5 (1) The Crown	—	—	—	—
66	—	1 0 8	—	—	5 (1) The Crown	—	—	—	—
67	—	8 0 31	—	—	5 (1) The Crown	—	—	—	—
68	—	2 0 30	—	—	5 (1) The Crown	—	—	—	—
69	—	8 1 0	—	—	5 (1) The Crown	—	—	—	—
70	—	3 2 20	—	—	5 (1) The Crown	—	—	—	—
71	—	0 2 30	—	—	5 (1) The Crown	—	—	—	—
72	—	4 2 16	—	—	5 (1) The Crown	—	—	—	—
73	—	3 2 6	—	—	5 (1) The Crown	—	—	—	—
74	—	0 3 11	—	—	5 (1) The Crown	—	—	—	—
75	—	3 1 12	—	—	5 (1) The Crown	—	—	—	—
76	—	247 1 6	—	—	5 (1) The Crown	—	—	—	—
77	—	23 2 31	—	—	5 (1) The Crown	—	—	—	—
78	—	23 3 23	—	—	5 (1) The Crown	—	—	—	—
79	—	180 0 22	—	—	5 (1) The Crown	—	—	—	—
80	—	0 1 36	—	—	5 (1) The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 29th day of August, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 14 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I hereby direct the Government Agent mentioned in column 1 of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that schedule.

Colombo, September 6, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>Column 1</i>	The land shown as—	<i>Column 2</i>
F. 3978/LB. 1080—The Government Agent, Mataira District	.	Lots 200 and 201 in Supplement No. 5 to Final Village Plan 537
F. 4622/LA. 2810—The Government Agent, Puttalam Administrative District	.	Lots 1, 2, 3, 4, 5 and 6 in Preliminary Plan A 916

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 350 OF 1956

Reference No. LA 3639/J 56 H 210

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 10, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Matale District, or other officer authorized by him	A portion, approximately 5 acres in extent, out of the land called Ratwatte Estate situated in Lelambe Village, Matale Udasiya Pattuwa, Matale South, Matale District; and bounded as follows:— North, South and West by the remaining portions of the same land, East by Kendagollamada Estate Road

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 351 OF 1956

Reference No. LD 4911/J 55 T 526.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 11, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Kandy District, or other officer authorized by him	An extent of about 800' × 66' from the land called Gangeyaya, situated at Weiragama Village, D. R. O's Division of Uda Dumbara, Kandy District, and bounded as follows:— North and South by the remaining portions of the same land; East by Mahaweliganga; West by Kandy-Weragantota P. W. D. Road.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 352 OF 1956

Reference No. J 56 LG 374/R/Q 147

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, August 7, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

The Government Agent, Colombo District, or other officer authorized by him

II

Description of Land

A portion, in extent about 0A. 1R. 18-137P., out of the land called Hunupitiya Cottage, bearing assessment No 135, Turret Road, situated in Hunupitiya Ward within the Municipal Limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by premises bearing assessment No 41/3 and 41/4, Alston Place;
East by premises bearing assessment No 139, Turret Road;
South by Turret Road,
West by a portion of the same land (bare land).

(The land is surveyed and shown as lot B on private survey partition plan dated March 24, 1954, by Mr. R. H. de Silva, Licensed Surveyor and Leveller 119, Anderson Road, Dohwela.)

CORRECTION

Ref No. J 54 T 458/LA 2960.

IN the second line of Column II of Order No 474 of 1955, dated October 25, 1955; made by the Honourable the Minister of Lands and Land Development, under Proviso (a) to section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, and appearing at page 1659 in Part III of *Ceylon Government Gazette* No. 10,857 of November 4, 1955, insert the words "headman's division" immediately after the word "village", so as to read "Sinnakinniya village headman's division"

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2½ acres, out of the land called Walawwa Estate, bearing assessment Nos. 31/5, 31/10 and parts of 31 and 41, Circular Road, situated at Nawala Village, Ward No. 3, Welikada, within the U. C. Limits of Kotte, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows —

North by a portion of the same land bearing assessment No 41, Circular Road, claimed by Mrs. E. S. Amarasinghe;

East by the Circular Road, portion of the same land bearing assessment Nos 31 and 17, Circular Road, claimed by Mrs. E. S. Amarasinghe and the land called Migahawatta, bearing assessment No 29, Circular Road, claimed by P. K. D. Romans,

South by the land called Migahawatta, bearing assessment No. 6, Galpotta Road, claimed by H. H. Mathes;

West by a portion of the same land, bearing assessment No 31/8, Circular Road, claimed by Mrs. E. S. Amarasinghe and the land called Delgahawatta, bearing assessment Nos. 14, 14/10, 14/11 and 14/12, Galpotta Road, claimed by Messrs Samuel & Sons, Ltd.

Ref. No. J/56 S 35, R/Q 117,
Colombo, August 7, 1956.

C. P. de SILVA,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. QA. 274/J 56 C 62.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be required:

Preliminary plan A 4,025. Village—Angulana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Wetakeiyagahawatta	Coconut garden	Miss I C P. Jayawardena, Matron, Civil Hospital, Panadura	0	1	31.0
2	Do.	do	D S. Fernando, 250, Angulana, Moratuwa	0	2	30.0
3	Sea Beach	Bare land	Crown disputed by D. S. Fernando, 250, Angulana	0	0	14.9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Colombo Kachcheri, on November 9, 1956, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 2, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, September 8, 1956.

N. B. M. SENEVIRATNE,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LH/A. 429.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

(Acquisition of land for Mahawelyaya Drainage Scheme, situated in Mahagammedda, Kalutara Totamune, Kalutara District, Western Province.

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
39	Delgahawatta alias Gangabodawatta	Garden contains 19 coconut trees 30 years and a part of a channel	B D. Phillip and B D Abraham, both of Payagala	0	0	33.2
Total				0	0	33.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on November 30, 1956, at 10 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 22, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, September 15, 1956.

E. M. D. WICKRAMASINGHE,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LH/A. 409

Hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Acquisition of land for Kirmeti Ela Anicut Scheme.

Description of the lands to be acquired.

P. P. A 4,015, Lots 1, 2 and 3. Village—Uduwara, Munwattebaga Pattuwa, Raigam Koralo, Kalutara District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Neuchatel Estate	Rubber contains 3 trees 5 years and part of bund	The Neuchatel Estate, Ltd, Agents Messrs Aitken Spence & Co, Ltd., Colombo	0	0	20.6
2	Dagalwalakumbura	Bund	U. Alshami, W Nedilshami, E. G. de S Seneviratne, J Nolis Perera, N. Elpi Silva and K Harnes Silva, all of Uduwara, Horana	0	0	22.3
3	Peththamunhage Kanatiya	Bund and jungle contains parts of channel	U Alshami, U Podisappu, K. Pablis Silva, and O Peiris Silva, all of Uduwara, Horana	0	0	16.1
Total				0	1	19.0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Horana Resthouse on December 3, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 25, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, September 14, 1956

E. M. D. WICKRAMASINGHE,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LB 2250/J 54 A 360

I, B. P. V. A. J. P. Senaratne, Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 1,618. Village—Gabadaweediya, Ward No 7—Welweriya (within the U. C. Limits of Matara), Wellaboda Pattuwa and Four Gravets, Matara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Paramullegewatte, part of assessment No 62, Hakmana Road	Coconut garden contains 43 coconut trees 40 years	V E de Saram, Kachcheri, Galle, H S. de Saram, 30, Church Street, Galle, Miss R B de Saram, 40, Lourenz Road, Bambalapitiya, and D D Abeygunratne, Malumboda	0	3	38.8
Total				0	3	38.8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on October 24, 1956, at 9 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before October 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, September 15, 1956

B. P. V. A. J. P. SENARATNE,
Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No J 55 E 28/LB. 2244.

I, V Ramanathan, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose. —

Description of the land to be acquired

Preliminary plan No A 1,609 Village—Jamburegoda, Woligam Korale, Matara District

Lot	Name of Land	Description of Land	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Nagahahena	Cinnamon 15 years, contains 7 coconut trees 30 years, 9 coconut trees 12 years, 17 coconut trees 1-5 years, 9 jak trees 30 years, 57 arecanut trees 1-20 years, 18 kaju trees 1-20 years, 3 goraka trees 15 years and 1 naran tree 10 years	D B Karunasekera of Kurunduwatta, Jamburegoda, Weligama, J G Andrayas Appuhamy, J. D Don Hendrick, J G Don Alwis, J. G. Don Dionis, J G Kolyadasa, G. A. Don Hendrick, H. G Punchuhamy, all of Jamburegoda, Woligama	2	2	38.4
Total				2	2	38.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on October 27, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid, on or before October 19, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, September 15, 1956

V. RAMANATHAN,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LR 1418/J 54 L 15.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose. —

Description of the lands to be acquired

V. P. 524 Supplement No 2 Village—Pankuliya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
68	Baduidama Oyaadara Idama	Paddy field	Seneviratne Banda of Kootampokuna, Anuradhapura	0	0	5.9
69	Do.	.. Paddy field and channel	.. do.	0	0	20.9
72	Baduidama	.. do. ..	H. A. D Jamis Appuhamy of Kootampokuna, Anuradhapura	0	2	22.5
73	Do.	.. Paddy field do.	0	0	6.5
74	Do.	.. Paddy field and channel	R. Dharmawathi (heirs of R. K. G. Dharmawardena) of Perumyankulama, Anuradhapura	0	1	33.0
77	Baduidama and Pankuliya	Paddy field, part of coconut garden (no cultivation) and channel	S. Muttiah of Pankuliya, Anuradhapura	0	1	39.0
78	Do.	Coconut garden contains 2 coconut trees 40 years	do.	0	0	4.9
79	Do.	.. Paddy field	Encroachment by Wilmot A Perera and Leslie M. Perera (heirs of M. A. Perera) of Hegulla, Horana	0	0	0.8
80	Baduidama	.. Paddy field and channel	.. do.	0	0	10.8
81	Puranawela Pankuliyawela	.. do. Wilmot A. Perera and Leslie M. Perera of Hegulla, Horana	2	3	4.8
86	Do.	.. do. C. P. de Alwis of Fiscal's Office, Kandy, Miss G. A. C. de Alwis c/o C. P. de Alwis, Kandy, and Mrs. J. C. Dias, c/o C. P. de Alwis, Fiscal's Office, Kandy	0	3	26.8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Anuradhapura, on October 25, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 18, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, September 10, 1956.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

Land Redemption Notices

L D —B 49/50

Ref No LRO/APL/5518 & 5518A/J 54 L173/LD 7571.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942,

Now, therefore, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, August 25, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development

Schedule

Lot	Name of Land	Description	Village—Taraperiya	Name of Claimant	Extent A R P.
126	Embulbakmīgahawatta Kirindahena	Coconut garden contains 100 coconut trees 28 years		K. G. Dilisinhamy, Taraperiya, Niluwa, Belhatta	1 1 29
Total					1 1 29

Miscellaneous Land Notices

No LJ 738 (LS)

No LJ 644 (LS).

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs A S Thambiayah, K. Vallipuram, M. Arumugam, A. M. Kanagalingam, V. Anthomuthu and K. Kandasamy—trustees of the Jaffna Carpentry Society, Ltd., Chunnakam—have applied for the lease of a piece of Crown land about 3 acres in extent depicted as lot 1 in P P A 1,051, situated close to the Chunnakam Railway Station, on the turn off to the right from the Chunnakam—Punnalakkadduvan Road, for the establishment of a Carpentry Workshop Centre thereon.

2. The land already contains permanent buildings put up by the Industries Department to serve as a Carpentry Workshop and it is proposed to grant the application for lease to continue the work initiated by the Government, subject to the following conditions amongst others:—

- (a) Term - 5 years in the first instance with option for renewal for 3 further periods of 30 years each if the Society is conducting its affairs during the first 5 years, to the satisfaction of the Government Agent, Jaffna;
- (b) Rent - Rs. 448 per annum;
- (c) The lessee shall continue to maintain the buildings on the land and put up additional buildings and use the land as a site for a Carpentry Workshop Centre to the satisfaction of the Government Agent, Jaffna;
- (d) The land shall be used as a site for a Carpentry Workshop Centre and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, September 21, 1956.

LS 3692

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Medapattu C. A. P. & S. Society has applied for a lease of half an acre of land from Lot 700 in F. T. P. 9 for its stores.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term - 99 years;
- (b) Rent - Rs. 25 per annum;
- (c) The lessee shall within one year from the commencement of the lease and to the satisfaction of the Government Agent, Polonnaruwa, erect a permanent store on the land;
- (d) The lessee shall use the land as a site for a store and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Land Commissioner's Office,
Colombo, September 21, 1956.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS 1948

NOTICE is hereby given that the Minneriya Co-operative Agricultural Production and Sales Society, Hingurakdamana Branch, has applied for a lease of 3 Roods and 38 Perches of Crown land from lots 1,297 and 1,318, in I S P P 12, situated in Hingurakdamana, Polonnaruwa District, for the purpose of erecting its Stores thereon.

2. The land applied for is available for the purpose. It is proposed to grant the application subject to the following conditions amongst others:—

- (a) Term - 99 years;
- (b) Rent - Rs. 10 per annum;
- (c) The lessee shall within one year from the commencement of the lease and to the satisfaction of the Government Agent, Polonnaruwa erect the aforesaid permanent buildings on the land;
- (d) The lessee shall use the site for the construction of the buildings set out in para 1 above and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Land Commissioner's Office,
Colombo, September 21, 1956.

LS 3532.

DRAFT NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS 1948

NOTICE is hereby given that Messrs M. J. Gunasekera, D. P. Paranagama, G. P. Ranasinghe, all of Dohowita, trustees of the Rural Development Society Union of Atulugam Panawal Korales, have applied for a lease of about $\frac{1}{4}$ of an acre of Crown land from lot B 108 in P. P. 871, situated in Dohowita, Kegalla District for the purpose of erection of a meeting hall thereon.

2. The land is available for this purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term - 5 years
- (b) Rent - 50 cents per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Kegalla District.
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purposes.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, September 21, 1956

L J 985

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Revd Bopitaya Medhankara Thero, Messrs. Y M. Ukku Banda, T B. Marasinha, K M M Jayasekera, T B Abesekera, S M Gunaratna and M B Aboyesekara, the trustees of the "Sasanawardhana Samitiya", Unuwinna, Mailapitiya, have applied for a lease of about 0A 1R 19 P., from lot 15 in P P A. 1,832, situated in the Gurubedda Settlement, Pata Hewaheta D R O's Division of the Kandy District, for the construction of a Buddhist Temple.

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Rent Rs 3 75 per annum,
- (b) The lessees shall, within one year from the commencement of the lease erect a shrine room, a preaching hall and an "Awasa" (hereinafter referred to as the Temple), on the land to the satisfaction of the Government Agent, Kandy;
- (c) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi, as the case may be, for a term of 99 years,
- (d) The lessees shall use the land for a Buddhist Temple, and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W W J. MENDIS,
for Land Commissioner.

Colombo, September 21, 1956.

L J 1022

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs Motitota Hewage Wilham Silva, Hapathgamuwa, Diganatenna, Bandarawela and Ishamy Mudiyansele Appuhamy, Walawawatta, Diganatenna, Bandarawela, the trustees of the Hapathgamuwa Vihara Sadhaka Society, Diganatenna, Bandarawela, have applied for a lease of about 2 acres of Crown land from lot 6H in F V. P. 117, situated in Diganatenna Village, Dehwinipalata Korale, Udukunda Division of the Badulla District, for the construction of a Buddhist Temple thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent . Rs. 20 ;
- (b) The lessees shall, within six months from the commencement of the lease, construct on the land a Sangaramaya, a shrine and a bokotuwa (hereinafter referred to as the Temple) to the satisfaction of the Government Agent, Badulla ;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist Temple and for no other purpose ,
- (d) The lessees shall, within 6 months from the date of the completion of the Temple, dedicate it by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the trustee or the Controlling Viharadhipathi of the Temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W W. J MENDIS,
for Land Commissioner.

Colombo, September 21, 1956.

L J 915.

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Karachchi Hindu Educational Society, Ltd, has applied for a lease of about 50 acres of Crown land, situated at Kilinochchi P K Division of the Jaffna District, for the establishment of an Industrial and Agricultural Training Centre.

2 The land applied for is available, and is bounded on the North by Taylor Road and Paranthan Channel, on the West by Road to Jayantnagar, on the South by proposed road, and on the East by Neela-Aar and Old Colony Paddy fields It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others .—

- (a) Term 5 years with option to renew for a period of 30 years,
- (b) Rent Rs. 87 50 per annum ,

(c) The lessee shall, within 5 years from the date of commencement of the lease, construct on the land the necessary buildings for an Industrial Workshop, Laboratory, boarding house and quarters for staff and carry out such developments and improvements required in connection therewith to the satisfaction of the Government Agent, Jaffna ,

(d) The lessee shall use the land as a site for the establishment of an Industrial and Agricultural Training Centre and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W W J. MENDIS,
for Land Commissioner.

Colombo September 21, 1956

L S. 3641.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs Rajapakse Wasala Mudiyansele Albert Hemaratna Bandara and Wijeratne Mudiyansele Gunasekera Kongahatenna, both of Mirahawatte, trustees of the Rural Development Society, Mirahawatte have applied for the lease of about ½ acre of Crown land, from lot 126 in F V P 69 (Supplement No 1), situated in Kotakutula Village in Dambawinipalata Korale of Udukunda Division, Badulla District, for the purpose of erecting a Weaving Centre thereon.

2. The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term . 5 years ,
- (b) Rent : Rs. 6 per annum ,
- (c) The lessees shall within six months from the commencement of the lease erect a weaving centre on the land to the satisfaction of the Government Agent, Badulla ;
- (d) The lessees shall use the land as a site for a Weaving Centre and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, September 21, 1956.

LS 3740

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN
LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs Wijetunge Mudiyansele Bulathwattegedara Dingiri Banda and Kahatagaskumbure Gedara Loku Banda —trustees of Imbulpitiya Rural Development Society, have applied for a lease of about ½ acre of Crown land from lot 1 in P P A 2,228 (block of land set apart for community centre from Hunnagiriya acquired estate), situated in Imbulpitiya Village, Matale District, for the purpose of putting up a building for a weaving centre thereon

2. The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others

- (a) Term . 5 years ,
- (b) Rent Rs. 1 30 ,
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a building for a weaving centre on the land to the satisfaction of the Government Agent, Matale ;
- (d) The lessees shall use the land as a site for the weaving centre and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, September 21, 1956

W. W. J. MENDIS,
for Land Commissioner.

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Buddhist Association, Ingmyayagala, has applied for the lease of a piece of Crown Land depicted as G. O. D. B./L. P. 34 in extent about 2 acres, situated in Ingmyayagala in the Divisional Revenue Officer's Division of Wellassa in the Badulla District in Uva Province, for the establishment of a Shrine Room, Awasa and a Preaching Hall, &c., thereon.

2. The land is available. It is proposed to grant the application for lease subject to the following conditions —

- (a) Term 30 years with option of renewal for a further period of 30 years;
- (b) Rent: Rs. 10 per acre per annum;
- (c) The lessee shall within one year from the commencement of the lease erect the said buildings on the land to the satisfaction of the Gal Oya Development Board.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

D. F. ABNEYWARDENE,
Acting Resident Manager,
Gal Oya Development Board.

Amparai, September 12, 1956.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Right Revd. Dr. Ignatius Glennie of the Society of Jesus, Bishop of Trincomalee, has applied on behalf of the Roman Catholic Church, for the lease of a piece of Crown land, depicted as G. O. D. B.—L. F. 33, in extent about 2 acres, situated in Inginiyagala, in the Divisional Revenue Officer's Division of Wellassa in the Badulla District in Uva Province for the establishment of a Church.

2. The land is available. It is proposed to grant the application for the lease subject to the following conditions —

- (a) Term 30 years with option of renewal for a further term of 30 years,
- (b) Rent: Rs. 10 per acre, per annum,
- (c) The lessee shall within one year from the commencement of the lease erect the said building on the land to the satisfaction of the Gal Oya Development Board.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

D. F. ABNEYWARDENE,
Acting Resident Manager,
Gal Oya Development Board.

Amparai, September 12, 1956.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Ahamedlebbe Mohammed Ismail, Sheriff Bahar Adahan, Hameed Leban Kariapper and Meeralbe Rasheed, on behalf of the Gal Oya Valley Muslim Association, Inginiyagala, have applied for the lease of a piece of Crown land depicted as G. O. D. B./L. P. 35, in extent about 1 acre, situated in Inginiyagala, in the Divisional Revenue Officer's Division of Wellassa in the Badulla District in Uva Province, for the establishment of a Mosque thereon.

2. The land is available. It is proposed to grant the application for lease subject to the following conditions —

- (a) Term 30 years with option of renewal for a further term of 30 years;
- (b) Rent: Rs. 10 per acre per annum,
- (c) The lessee shall within one year from the commencement of the lease erect the said building on the land to the satisfaction of the Gal Oya Development Board.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

D. F. ABNEYWARDENE,
Acting Resident Manager,
Gal Oya Development Board.

Amparai, September 12, 1956.

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය : පේ 56 ඇස් 35, ආර්/කීව 117

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආශ්‍රිතව ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මෙ මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ ජනාධිපති ආදායම් පාලක නිලධාරීන්ගේ කොටසකගේ කෝට්ටේ පළාත් ආශ්‍රිතව සහා සීමාව තුළ අංක 3, වැලිකඩ කොටසකගේ නාවල පිහිටි වට පාරේ වරිපනම් අංක 31/5 31/10 සහ 31 සහ 41 කොටස් දරණ වලව්ව වත්ත නම් ඉඩමෙන් අත්කර 2 1/2 ක් පමණ විශාල කැබැල්ලට මායිම් —

උතුරට ඊ ඇස් අමරසිංහ මහත්මිය අයිතිකම් කියන වටපාරේ වරිපනම් අංක 41 දරණ මෙම ඉඩමේම කැබැල්ලක්; නැගෙනහිරට වට පාර, ඊ ඇස් අමරසිංහ මහත්මිය අයිතිකම් කියන වටපාරේ වරිපනම් අංක 31 සහ 17 දරණ මෙම ඉඩමේම කැබැල්ල සහ පි කේ බී රොමානිස් අයිතිකම් කියන වටපාරේ වරිපනම් අංක 29 දරණ මිහගවත්ත; දකුණට: එච්. එච්. මනෙස් අයිතිකම් කියන ගල්පොත්ත පාරේ වරිපනම් අංක 6 දරණ මිහගවත්ත බස්නාහිරට ඊ ඇස් අමරසිංහ මහත්මිය අයිතිකම් කියන වට පාරේ වරිපනම් අංක 31/8 දරණ මෙම ඉඩමේම කැබැල්ලක් සහ සීමාසහිත සැමුවෙල් සහ පුත්‍ර සමාගම අයිතිකම් කියන ගල්පොත්ත පාරේ වරිපනම් අංක 14, 14/10 14/11 සහ 14/12 දරණ දෙල්ගහවත්ත

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 අගෝස්තු 7 වැනි දින
කොළඹ

අංකය : කීට් එ 274/පේ 56, සී 62

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආශ්‍රිතව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලාන් නො එ 4,025 ගම—අඟුලාං

කැබැල්ල 1
ඉඩමේ නම වැටකෙසියගහවත්ත; විස්තර: පොල් ඉඩම, අයිතිකම් කියන්නා: අයි. සී පී ජයවර්ධන මහත්මිය, ස්ත්‍රීනාලය, පානදුරය ප්‍රමාණය: අ 0, රු 1, ප 31

කැබැල්ල 2.
ඉඩමේ නම. වැටකෙසියගහවත්ත. විස්තර. පොල් ඉඩම; අයිතිකම් කියන්නා සී ඇස් ප්‍රනාන්දු, 250, අඟුලාන, මොරටුව, ප්‍රමාණය අ 0 රු 2, ප 30

කැබැල්ල 3
ඉඩමේ නම: මුදුවැල්ල, විස්තර: මුඩුබිම, අයිතිකම් කියන්නා රජය, ආරාමුල්කරු: බී. ඇස් ප්‍රනාන්දු, 250, අඟුලාන, මොරටුව, ප්‍රමාණය අ 0 රු 0 ප 149

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 9 වැනි දින පෙරවර 9 ව කොළඹ කම්මේරියේදී මා පමුණුවිය යුතුයි.

E 3

තවද 1956 නොවැම්බර් 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් යහිනවු ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඇන් බී. ඇම් සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තයා.

1956 සැප්තැම්බර් 8 වැනි දින
කම්මේරිය, කොළඹ

අංකය ඇල් එච්/429

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආශ්‍රිතව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

පිහිටීම—බස්නාහිර පළාතේ කළුතර දිස්ත්‍රික්කයේ කළුතර තොටමුනේ මහගමමැද ද

කැබැල්ල 39.

ඉඩමේ නම. දෙල්ගහවත්ත නොහොත් ගහබොඩවත්ත; විස්තරය අවුරුදු 30 ක් වයස පොල්ගස් 19 ක් ද ඇලකින් තොටසක් ද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා බී බී පිලෝ හා බී බී ඒ මුණම්, ප්‍රමාණය අ 0 රු 0 ප 33 2

එකතුව: අ. 0, රු 0, ප 33 2

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් යම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 30 වැනි දින උදේ 10 30ට කළුතර කම්මේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 22 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් යහිනවු ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඊ ඇම් බී වික්‍රමසිංහ
ආණ්ඩුවේ උප ඒජන්තයා

1956 සැප්තැම්බර් 18 වැනි දින
කම්මේරිය කළුතර

අංකය ඇල් එච්/409.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආශ්‍රිතව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ප්ලාන් අංක එ 4 015 ගම—බස්නාහිර පළාතේ කළුතර දිස්ත්‍රික්කයේ රසිගම කෝරළයේ මුත්තවත්තබොගෙ පත්තුවේ උඩුවර

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: නිව්ටේට්ටුවත්ත; විස්තරය අවුරුදු 5 ක් වයස ඇති රබර් ගස් 3 ක් හා බැම්මකින් කොටසක්; අයිතිකම් කියන්නා: සීමාසහිත නිව්ටේට්ටුව වතු කොමිෂනරිය අතිකන් ස්පෝන්ස් හා සමාගම, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0 ප 20 6

කැබැල්ල 2

අඩමේ නම දැනට පවතින විස්තරය බැම්මක් අයිතිකම් කියන්නෝ යු අලියාමි, බඩලිව නේදිලියාමි ඊ පි ද ඇස් සෙනෙවිරත්න, ජේ තෝලිස් පෙරේරා, ඇන් ඇලිපි සිල්වා හා කේ, ටාට්ටස් සිල්වා, උඩුවර හොරණ ප්‍රමාණය අ 0 රු 0. ප 223

කැබැල්ල 3

අඩමේ නම පෙනමිනිතලෙකනාවය, විස්තරය බැම්මක් හා ඇලකින් යුත් වල්බිහිවූ කොටසක්, අයිතිකම් කියන්නෝ යු අලියාමි, යු, පොතිඅප්පු, කේ පබ්ලිස් සිල්වා හා මි, පිරිස් සිල්වා උඩුවර, හොරණ. ප්‍රමාණය අ 0 රු 0 ප 164

එකතුව. අ 0. රු 1 ප 19

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම නම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 3 වැනි දින පෙරවරු 10ට හොරණ තානායමෙදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 25 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

ර ඇම ඩි වික්‍රමසිංහ
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ඔක්තෝබර් 14 වැනි දින
කම්පේරිය, මාතර

අංකය ඇල් බ් 2250/ජේ 54 ඒ 360

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ දිසාපති ධනපත් බී පී ඒ ඒ ජේ පී සේනාරත්න වන මම මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ප්ලානය අංක ඒ 1,618 දරණ මූලික සිතියම පිහිටි—මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත් සතර තුළ (මාතර මාතර සහ මාසිම තුළ) වැලිපේරිය නමැති 7 වැනි ඡන්දයක කොසායය ගබඩා වීදිය

කැබැල්ල 1

අඩමේ නම පරමුල්ලෙගෙවත්ත, වරිපණම් අංක 62 ක් කොටසක්, පක්ෂි පාර, විස්තරය අවුරුදු 40 ක් වයස ඇති පොල් ගස් 43 ක් ඇති පොල් වත්තක්, අයිතිකම් කියන්නෝ වී ඊ ද සේරම් කම්පේරිය, ගාල්ල; එළි එස් ද සේරම්, 30, වර්ඩ්ස් වර්ඩ්, ගාල්ල, ආර් බී ද සේරම් මහත්මිය 40, ලවුරන්ස් පාර, බම්බලපිටිය සහ ඩී ඩී අබයගුණරත්න, මාලිමඩ, ප්‍රමාණය අ 0 රු 3 ප 388

එකතුව. අ. 0. රු. 3, ප 388.

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම නම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 24 වැනි දින පෙරවරු 9ට මාතර කම්පේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් ඉඩමවල අයිතිකරුවන් හෝ එම අයිතිකරුවන් විසින් ලියමනකින් බලය දුන් අය හෝ දැනුම්දිය යුතුයි

බී පී ඒ ඒ ජේ පී සේනාරත්න,
ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 ඔක්තෝබර් 15 වැනි දින
කම්පේරිය, මාතර

අංකය ඇල් බ් 2244—ජේ 54 ඊ 28

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ උප ඒජන්ත ධනපත් වී රාමනාදන් වන මම මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ප්ලානය අංක ඒ 1,609 ගම—මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ ඡන්ද්‍රගොඩ

කැබැල්ල 1

අඩමේ නම නාගහසේන, විස්තරය. අවුරුදු 15 ක් වූ කුරුදු අවුරුදු 30 ක් වූ පොල් ගස් 7 ක් ද අවුරුදු 12 ක් වූ පොල් ගස් 9 ක් ද අවුරුදු 1-5 දක්වා වූ පොල් ගස් 17 ක් ද අවුරුදු 30 ක් වූ කොස් ගස් 9 ක් ද අවුරුදු 1-20 ක් වූ පුවක් ගස් 57 ක් ද අවුරුදු 1-20 ක් වූ කපුක් ගස් 18 ක් ද අවුරුදු 15 ක් වූ ගොරකගස් 3 ක් හා අවුරුදු 10 ක් වූ තාරන් ගසක් ද ඇති වත්තක්, අයිතිකම් කියන්නෝ වී බී. කරුණසේකර කුරුදුවත්ත ඡන්ද්‍රගොඩ, වැලිගම, ජේ ජී අන්දසන් අප්පුහාමි, ජේ ජී දෙයන් හෝ දිරිස්, ජේ ජී දෙයන් අල්ලිස්, ජේ ජී. දෙයන් දිසේනිස්, ජේ ජී කෝලියදස, ජී ඒ දෙයන් හෝ දිරිස්, එළි. ජී පුංචිහාමි ඡන්ද්‍රගොඩ, වැලිගම, ප්‍රමාණය අ 2 රු 2 ප 384

එකතුව අ 2. රු 2. ප 384

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම නම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 27 වැනි දින පෙරවරු 10ට මාතර කම්පේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් ඒ ඉඩම අයිතිකරුවන් හෝ ඔවුන් විසින් ලියවිලිවලින් බලය දුන් අය හෝ දැනුම්දිය යුතුයි

වී රාමනාදන්
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ඔක්තෝබර් 15 වැනි දින
කම්පේරිය, මාතර

අංකය ඇල් ආර් 1418/ජේ 51 ඇල් 15

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ප්ලානය නො වී පී 524 ගම—පත්තුවලිය

කැබැල්ල 68

අඩමේ නම බදු ඉඩම මය අද්දර ඉඩම; විස්තරය කුඹුරු ඉඩම අයිති කම්කියන්නා සෙනවිරත්න බණ්ඩා, කුට්ටන් පොකුණ අනුරාධපුරය, ප්‍රමාණය අ 0 රු 0 ප 59.

කැබැල්ල: 69

අඩමේ නම. බදු ඉඩම මය අද්දර ඉඩම, විස්තරය. කුඹුරු ඉඩම භය ඇල; අයිති කම්කියන්නා. සෙනවිරත්න බණ්ඩා, කුට්ටන් පොකුණ අනුරාධපුරය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 209

කැබැල්ල: 72

අඩමේ නම: බදු ඉඩම, විස්තරය කුඹුරු ඉඩම සහ ඇල; අයිති කම්කියන්නා එළි ඒ. ඩී ජේමිස් අප්පුහාමි; කුට්ටන් පොකුණ, අනුරාධපුරය, ප්‍රමාණය අ 0 රු 2, ප 228.

කැබැල්ල : 73

ඉඩමේ නම බදු ඉඩම, විස්තරය කුඹුරු ඉඩම, අයිති කම් කියන්නා එච් ඒ. ඩී. ජේම්ස් අප්පුහාමි කුච්චන් යොකුණ, අනුරාධපුරය ප්‍රමාණය අ 0 රු 0 ප 65

කැබැල්ල 74

ඉඩමේ නම බදු ඉඩම, විස්තරය කුඹුරු ඉඩම සහ ඇල, අයිති කම් කියන්නා ආර් ධර්මවතී, ආර් කේ ජී ධර්මවතීන හේ භාග්‍යාව, පෙරේරා පුමාණය අ 0, රු 1 ප 33

කැබැල්ල 77

ඉඩමේ නම බදු ඉඩම යන පවරිය, විස්තරය කුඹුරු ඉඩම යොටසක් පොල් ඉඩම (වගා නොකළ) සහ ඇල, අයිති කම් කියන්නා ඇස්. මුත්තයිගා පන්කුලිය, අනුරාධපුරය, ප්‍රමාණය අ 0 රු 1 ප 39

කැබැල්ල 78

ඉඩමේ නම බදු ඉඩම සහ පවරිය විස්තරය පොල් ඉඩම අවුරුදු 40ක පමණ වයසැති පොල් ගස් දෙකක් ඇත, අයිති කම් කියන්නා ඇස් මුත්තයිගා පන්කුලිය, අනුරාධපුරය ප්‍රමාණය, අ 0 රු 0 ප 49

කැබැල්ල 79

ඉඩමේ නම බදු ඉඩම සහ පවරිය, විස්තරය කුඹුරු ඉඩම, අයිති කම් කියන්නා අල්ලා ගත් ඉඩම, විල්මට් ඒ පෙරේරා සහ ලෙස්ලී ඇම් පෙරේරා හැගල්ල හොරණ, ප්‍රමාණය. අ 0, රු 0 ප 08

කැබැල්ල 80

ඉඩමේ නම බදු ඉඩම විස්තරය කුඹුරු ඉඩම සහ ඇල; අයිති කම් කියන්නා අල්ලා ගත් ඉඩම විල්මට් ඒ. පෙරේරා සහ ලෙස්ලී ඇම් පෙරේරා හැගල්ල, හොරණ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 108

කැබැල්ල 81

ඉඩමේ නම පුරාණ වෙල නොහොත් පන්කුලියවෙල, විස්තරය කුඹුරු ඉඩම සහ ඇල, අයිති කම් කියන්නා විල්මට් ඒ පෙරේරා සහ ලෙස්ලී ඇම් පෙරේරා, හැගල්ල, හොරණ ප්‍රමාණය අ 2, රු 3 ප 48

කැබැල්ල 86

ඉඩමේ නම පුරාණ වෙල නොහොත් පන්කුලියවෙල, විස්තරය කුඹුරු ඉඩම සහ ඇල අයිතිකම් කියන්නා, ඩී. පී. දී අල්විස්, අධිකරණ සහායක කාය්‍යාලය, නුවර, ජී ඒ සී දී අල්විස්, තරුණ මහත්මිය, සී. පී. දී. අල්විස් බාපේ, නුවර, ජේ. පී. බයස් මහත්මිය, සී. පී. දී අල්විස් බාපේ, අධිකරණ සහායක කාය්‍යාලය, නුවර, ප්‍රමාණය අ 0 රු 3, ප 268

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවීන් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 25 වැනි දින ඊදේ 930ට අනුරාධපුර කම්පේරියේ දී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සවිභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකීන් දැනුම්දිය යුතුයි

ජේන් රයිඩ්
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා

1956 සැප්තැම්බර් 10 වැනි දින
කම්පේරිය, අනුරාධපුර

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුදාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය එල්.ආර්.මී/ඒපී.ඇල්/5518 සහ 5518ඒ/ජේ54 එල් 173/
එල් ඩී 7574

ඇල් ඩී - ඩී 49/50

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනීන් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

1 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
මෙහි පහත සඳහන් කොට ඇති උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942නේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන

බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරාගෙන යුතු) 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපණන යටතේ අන්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වාර්ෂික පරීක්ෂණ ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ඩී පී දී ඩල්ලා
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1956 අගෝස්තු 25, වැනි දින
කොළඹ

උපලෙඛනය

නො 1 කේ අතිරේකයේ නො 275 ගම්බද මුල් සිතියම
ගම - තාරපේරිය

කැබැල්ල : 126

ඉඩමේ නම. ඉබුල්බක් මහලවත්ත, කිරිත්දහේ න ටිස්තරය : අවුරුදු 28ක් වූ පොල්ගස් 400කින් යුත් පොල්වත්තකි, අයිතිකම් කියන්නා කේ ජී දිලිසිත්තාම් තාරපේරිය නිහිලුව, මෙලිඅත්තා; ප්‍රමාණය අ 1, රු 1 ප 29

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

අංකය ඇල් ජේ 985.

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳව 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානහේවාහලට ගුරුබැද්ද මොව් ජනපදයෙහි පිහිටියාවූද අංක 1.832 මූලික පිඹුරයට ඇතුළත් වූද පසළොස් (15) වන බිම් කට්ටියෙන් අ 0, රු 1, ප 19 ක් පමණ ඉම් ප්‍රමාණයක් බොබ සිඛසානායක සැදීම සඳහා බද්දට දෙන ලෙස මෙලිපිටියේ උනුවිත්තේ ශාසන වර්ධන සමිතියේ භාරකාරයන් වන ගරු බෝසිටියේ මෙඛංකර සඵවරයන් වහන්සේ, වයි ඇම් උක්කුබණ්ඩා මහත්මිය, ටී බී මාරසිංහ මහත්මිය, කේ ඇම් ඇම් ජයසේකර මහත්මිය, ටී බී අබේසේකර මහත්මිය, ඇස් ඇම් ගුණරත්න මහත්මිය, ඇම් බී අබේසේකර මහත්මිය යන මොවුන් ඉල්ලා සිටින බැව් මහජනයාට මෙයින් දැනුම්දී සිටිමි

2 ඉල්ලුම් කරන ලද ඉඩම දීමට අවකාශ තිබේ මේ ඉල්ලීම පරිදි, ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත් කොට ඉහත සඳහන් බිම් කැබැල්ල බද්දට දීමට අදහස් කොට තිබේ ඒ කොන්දේසිවලින් සමහරක් මෙසේය -

- (අ) බදු මුදල අවුරුද්දකට රු 375 සි ;
- (ආ) බදු ගන්නන් විධන් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී, මේ ඉඩමේ විහාර පෙයක්, ධර්මාලාමක්, ආවාසයක් යන මේවා මහනුවර ආණ්ඩුවේ ඒජන්තතුහාගේ සිත් ගන්නා පරිද්දෙන් සැදවිය යුතුය ;
- (ඊ) බදු ගන්නන් විධන් සිඛසානායක මොහොතිලි සාදවා නිම කොට, සමසක් ඇතුළතදී ඒවා මහා භාරකාරතුහා අනුමත කරන බද්දට පවතින මහා සංඝ රත්නායක පූජ්‍ය කළ යුතුයි. එසේ පූජ්‍ය කළ විට මෙම ඉඩම ප්‍රස්තාවයේ හැටියට විහාරාධිපතීන් වහන්සේට හෝ භාරකාරයාට හෝ අවුරුදු 99 කට බද්දට දෙනවා ඇත .

(එ) බදුකරුවන් විසින් මෙම ඉඩම බොබ සිඛසානායක සඳහා මිස. වෙන කිසිම කරුණක් සඳහා වත් නොසෙදිය යුතුය.

3 මෙම බද්ද නොදිය යුතු බවට භාගො, පිලිගෙනා කරුණු මෙහි සඳහන් දිනයේ පටන් සුමන 6 ක් ඇතුළත මා වෙත ලියා එව්වොත් මිස තැන්පත් බද්ද දෙනු ලබනු ඇත

බිබිලිච් බිබිලිච් ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙතුවට.

1956 සැප්තැම්බර් 21 වැනි දින
කොළඹ

අංකය. ඇල්.ඇස්. 3740

අංකය ඇල් පේ 644- ඇල් ඇස්

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

ඉඹුල්පිටිය ග්‍රාමසංවර්ධන සමිතියේ භාරකරුවන් වන විජේතුංග මුදියන්සෙලාගේ මුලුත්තේන් ගෙදර සිංහිරි බණ්ඩා සහ කහටගස් කුඹුරේ ගෙදර ලොකුබණ්ඩා යන මොවුන් පෙයකම් මධ්‍යස්ථානයක් පිහිටුවීම පිණිස මාතලේ දිස්ත්‍රික්කයේ ඉඹුල්පිටිය ගමේ මූලික සිතියම නො. ඒ 2,228වේ කැබැලි නො. 1, බිලොක් 9න් (ආණ්ඩුව මිලදී ගත් හුන්නස්ගිරිය වත්තේ පොදු කටයුතුවලට වෙන්කර තිබෙන ඉඩම් කැබැල්ල) අක්කර 1ක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

යාපනේ වුන්නක්කම් වවුකමාන සංගමයේ භාරකාරයන් වන ඒ. ඇස්. තම්බසියා, කේ. වල්ලිපුරම්, ඇම් ආරුමුගම්, ඒ ඇම්. කනගලංගම්, ඩී. අන්තෝනිමුත්තු සහ කේ. කන්දසාමියා මහත්වරු වුන්නක්කම් දුම්රිය පල අසල, වුන්නක්කම්-පුත්තලාසිකඩුවත් මාවතේ වංගුවේ දකුණින් පිහිටි පී. පී. ඒ 1,051 වැනි සැලැස්මේ අක්කර තුනක් පමණ බිම් තරම් ඇති 1 වැනි කැබැල්ල, වවුකමාන මධ්‍යස්ථානයක් පිහිටුවීම සඳහා බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසි වලට යටත්කොට ඉඩම් කැබැල්ලක් දීමට. ද ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසිවලින් සමහරක් මෙසේය —

2 කමාන දෙපාර්තමේන්තුව මගින් වවුකමාන සඳහා ගොඩ නංවන ලද සදකාලික ගොඩනැගිලි ඉඩ මෙහි තිබේ. රජය විසින් ගන්නා ලද පියවර සාර්ථක කිරීමට රජයේ සම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත දැක්වෙන කොන්දේසිවලට යටත්කොට ඉඩම බදු දීමට අදහස තිබේ —

- (අ) කාලය අවුරුදු 5යි;
- (ඉ) බද්ද. අවුරුද්දට රුපියල් 1 30;
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මේ ඉඩමේ පෙයකම් මධ්‍යස්ථානයක් මාතලේ දිසාපති තැනගේ සිත් ගන්නා පරිද්දෙන් ඉදිකරවිය යුතුය,
- (ඵ) බදුකාරයන් විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තකට නොව පෙයකම් මධ්‍යස්ථානයක් පිහිටුවීමට පාවිච්චි කළ යුතුය

- (අ) කාලය පළමු පස් අවුරුද්දයි. සංගමය සිත්ගන්නා පරිදි කටයුතු කළොත් අවුරුදු 30වේ වාර තුනකට බදු දීමට පස් අවුරුද්දෙන් පසු,
- (ඇ) බදු මුදල: රුපියල් 448, අවුරුද්දකට;
- (ඉ) ඉඩමෙහි ගොඩනැගිලි බදුකරුවන් විසින් හුරුකිව තබාගත යුතුයි, අතිරේක ගොඩනැගිලි තනා ඉඩම් වවුකමාන මධ්‍යස්ථානයක් ලෙස, යාපනේ දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි ප්‍රයෝජන ගත යුතුයි,
- (උ) ඉඩම වවුකමාන මධ්‍යස්ථානයක් ලෙස හැර අන් ප්‍රයෝජන යකට නොගත යුතුයි

3. මෙහි සඳහන් දිනයේ පටන් සුමාන හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු නෙමි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත ඉඩම නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් ඉඩම බදු දෙනු ලැබේ

බබ්ලිව බබ්ලිව පේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

බබ්ලිව බබ්ලිව පේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

1956 සැප්තැම්බර් 21 වැනි දින
ඉඩම් කොමසාරිස්තුමාගේ කාර්යාලය,
කොළඹ

අංකය. ඇල්. පේ 915

1956 සැප්තැම්බර් 21 වැනි දින
ඉඩම් කොමසාරිස්තුමාගේ කාර්යාලය,
කොළඹ.

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

සීමාසහිත කරවිහි හින්දු අධ්‍යාපන සමිතිය විසින් යාපනය දිස්ත්‍රික්කයේ පී කේ. කොට්ඨාශයේ කිලිනොච්චියේ පිහිටි අක්කර 50ක් පමණ ඇති ආණ්ඩුවේ ඉඩමක් කමාන හා කෘෂිකම් පුහුණුවීමේ මධ්‍යස්ථානයක් පිහිටුවීම පිණිස බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

මැද පස්තුවේ සමුපකාර ගොවි ද්‍රව්‍ය නිපැදවීමේ සහ අලෙවි කිරීමේ සමිතිය බඹබවක් ඉදිකිරීම පිණිස ඇප් වී.පී. 9වේ 700.වෙනි බිම් කට්ටියෙන් අක්කර බාගයක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් ඉල්ලා ඇති බැවින් මහජනයාට මෙයින් දන්වමි

2 ඉල්ලන ලද ඉඩම මේ සඳහා දීමට පුළුවන එම ඉඩම, උතුරට වෙසිලර් මාවතේ හා පරන්තන් ඇලෙන්ද; බටහිරට ජයන්ති නාගර් මාවතේද, දකුණට මාවතේද, නාගෙනහිරට නිලආර් හා පැරණි ගොවි ජනපදයෙන්ද මායිම් වී තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට ද යටත්කොට මෙම ඉඩම බදු දීමට අදහස් කර ඇත:—

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ. එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට ඉඩම් කැබැල්ලක් දීමටද ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසිවලින් සමහරක් මෙසේය —

- (අ) කාලය අවුරුදු 5යි එහෙත් තව අවුරුදු 30 කට බද්ද සංශෝධනය කිරීමට පුළුවන
- (ඉ) බද්ද. අවුරුද්දකට රු. 87 50යි
- (උ) බදුකරු විසින් බද්ද ආරම්භවූ දින සිට අවුරුදු 5ක් ඇතුළත එම ඉඩමෙහි කමාන ගාලාවකට අවශ්‍ය ගොඩනැගිලි ද, පර්ගේ ඡණාගාරයක්ද, ශිෂ්‍ය නිවාසයක් හා කාර්ය මණ්ඩලීය නිවාසද සාද එහි වැඩි දියුණුවට උදෙසා අවශ්‍ය වෙනත් කටයුතුද යාපනය දිස්ත්‍රික්කයේ 'ඒ' ජන්ත තුමාගේ සිත්ගන්නා පරිද්දෙන් කළ යුතුය
- (ඵ) බදුකරු විසින් එම ඉඩම කමාන හා කෘෂිකම් පුහුණුවීමේ මධ්‍යස්ථානයක් පිහිටුවීමට හැර අත්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතුය.

- (අ) කාලය අවුරුදු 99යි,
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 25යි;
- (ඉ) බදුදී අවුරුද්දකින් ඇතුළත එම ඉඩමෙහි පෙයොන්නරුවේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිදි සර් ගබඩාවක් ඉදි කළ යුතුයි
- (ඊ) බදුකරයින් විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තකට නොව ගබඩාවක් ඉදිකිරීමට පාවිච්චි කළ යුතුයි

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත මීට විරුඛව සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දිනය පටන් සුමාන හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ.

බබ්ලිව බබ්ලිව පේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

බබ්ලිව බබ්ලිව පේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

1956 සැප්තැම්බර් 21 වැනි දින
ඉඩම් කොමසාරිස්තුමාගේ කාර්යාලය,
කොළඹ.

1956 සැප්තැම්බර් 21 වැනි දින
ඉඩම් කොමසාරිස්තුමාගේ කාර්යාලය,
කොළඹ.

අංකය ඇල් ඇල් 209

අංකය ඇල් ජේ 1022

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මන්නේරිය සිංහසයා ගොවිදමන නිවැරදිව සහ අලෙවිකිරීමේ හමුපකාර සමිතියේ හිතැතිව පවතින ආබාධිත ඉදිකිරීම් පිණිස පොළොන්නරු දිස්ත්‍රික්කයේ හිතැතිව පවතින පිහිටි 12 වැනි වාර්ෂික මැනීමේ ප්‍රාථමික ජලානට අඩිති 1297 හා 1,318 දරණ බිම්කඩවලට අයත් රු. 3 සි, පර්චන් 38 පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් ඉල්ලා ඇති බැවින් මහජනයාට මෙයින් දැනුම් දෙමි

2 මෙ සඳහා දීමට ඉඩම් තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට ඉඩම් කැබැල්ලක් දීමටද ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසිවලින් සම්භරණ මෙසේ ය —

- (අ) කාලය 99 සි,
- (ආ) බද්ද: අවුරුද්දට රු.පියල් 10 සි,
- (ඈ) බදු දී අවුරුද්දක් ඇතුළත බදුකාරයා විසින් එම ඉඩමෙහි පොළොන්නරුවේ දිසාපතිතුමාගේ සිත්ගන්නා පරිදි ඉහත තාම් කරන ලද ගොඩනැගිලි ඉදිකරවිය යුතුය,
- (ඊ) බදුකාරයා විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තකට නොව ඉහත සඳහන් ගොඩනැගිලි ඉදිකිරීම පමණක් කළ යුතුයි

3 මෙහි සඳහන් දින පටන් සමාන හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා ඉදිරිපත් කළොත් මිස නැත්නම් ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ

බඩලිව, බඩලිව ජේ. මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තුමා වෙතුවට.

1956 සැප්තැම්බර් 21 වැනි දින ඉඩම් කොමසාරිස් තුමාගේ කාර්යාලය, කොළඹ

ඇල් ඇස්. 3644.

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මිරගවත්තේ ග්‍රාමසංවර්ධන සමිතියේ රාජපක්‍ෂවරුන් මුද්‍රාපිටියේ ඇල් බර්ට්ටේ මරණික බණ්ඩාර සහ විජේරත්න මුද්‍රාපිටියේ ගුණසේකර කොන්ගහතුමාන යන හරකරුවන් බදුලු දිස්ත්‍රික්කයේ උඩුකිඳි කොට්ඨාසයේ දඩවිකිරීමකට කොටසිතුල ග්‍රාමයේ 69 වැනි අවසාන ගම් සැලැස්මේ 126 දරණ බිම්කඩවලට අයත් පේශකම් මධ්‍යස්ථානයක් ගොඩ නංවනු වස් අක්කර 3 ක් ඉල්ලා තිබෙන බැව් මහජනයාට මෙයින් දැනුම් දෙමි

මෙ සඳහා දීමට ඉඩම් තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි කොන්දේසි වලට යටත්කොට ඉඩම් කැබැල්ලක් දීමට අදහස තිබේ ඒ කොන්දේසිවලින් සම්භරණ මෙසේ ය —

- (අ) කාලය: අවුරුදු 5 සි,
- (ආ) බද්ද: අවුරුද්දකට රු.පියල් 6 සි
- (ඈ) බදුකරු 6 මාසයක් ඇතුළතදී බදුල්ලේ දිසාපතිතුමාගේ සිත්ගන්නා පරිදි පේශකම් මධ්‍යස්ථානයක් ඉදිකළ යුතුයි:
- (ඊ) බදුකරු මේ ඉඩමෙහි පේශකම් මධ්‍යස්ථානයක් හැර වෙන ගොඩනැගිලි ඉදි නොකළ යුතුයි

3. මෙහි සඳහන් දින පටන් සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මාවෙන ඉදිරිපත් කළොත් මිස, නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ

බඩලිව, බඩලිව ජේ. මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තුමා වෙතුවට

1956 සැප්තැම්බර් 21 වැනි දින ඉඩම් කොමසාරිස් තුමාගේ කාර්යාලය, කොළඹ

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

බණ්ඩාරවල දිනනතුරු නේ, හාපත්ගමුව විහාරස්ථාන සමිතියේ හරකරුවන් වන බණ්ඩාරවල දිනනතුරු නේ හාපත්ගමුවේ, මොටිකොට ගේවාගේ විලියම් සිල්වා සහ බණ්ඩාරවල දිනනතුරු නේ, වලව්ව වහනේ ඊරිසාමි මුද්‍රාපිටියේ ලාගේ අල්පුසාමි යන මහත්වරු බදුලු දිස්ත්‍රික්කයේ, උඩුකිඳි කොට්ඨාසයේ දෙහිවිකිරීමකට කොන්දේසි දිනන තැනන ග්‍රාමයේ, 117 වැනි අවසාන ගම් සැලැස්මේ 6, H දරණ බිම් කඩවලට අයත් පේශකම් මධ්‍යස්ථානයක් ගොඩනංවනු සඳහා අක්කර 2 ක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දැනුම් දෙමි

(2) මෙ සඳහා දීමට ඉඩම් තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි කොන්දේසි වලට යටත්කොට ඉඩම් කැබැල්ලක් දීමට අදහස තිබේ ඒ කොන්දේසිවලින් සම්භරණ මෙසේ ය

- (අ) බද්ද—අවුරුද්දකට රු. 20 සි
- (ඈ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භ දින සිට හමසක් ඇතුළතදී බදුල්ලේ දිසාපතිතුමාගේ සිත්ගන්නා පරිදි සංඝාරාමයක්, බුදුගෙයක් සහ බෝකොටුවක් ඉදිකළ යුතුයි (මින්පසු විහාරස්ථානය කියා ව්‍යවහාරවන)
- (ඊ) බදුකරුවන් මේ ඉඩම පත්සලකට හැර අත්කිසි කටයුත්තක් සඳහා නොයෙදවිය යුතුයි
- (උ) පත්සල සදහා හමසක් (6) ඇතුළත මහාභාරකාර තැන විසින් අනුමත කරන ලද ඔප්පුවකින් එම විහාරස්ථානය මහා සංඝ රත්නයට පිදිය යුතුයි. එසේ කළ විට ප්‍රස්තාවයේ ගැටියට, මෙම ඉඩම විහාරයේ බාරකාරතැනට හෝ පාලක විහාරාධිපතින් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ.

(3) මෙහි සඳහන් දින පටන් සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මාවෙන ඉදිරිපත් කළොත් මිස, නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ

බඩලිව, බඩලිව, ජේ. මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තුමා වෙතුවට.

1956 සැප්තැම්බර් 21 වැනි දින ඉඩම් කොමසාරිස් තුමාගේ කාර්යාලය, කොළඹ

අංකය. ඇල්.ඇස් 3592

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අවුලුගම සහ පනාවල් කෝරළුවල ග්‍රාමසංවර්ධන සමිතිය සංගමයේ කාරකරුවන් වන දෙහිවිටි ඇම් ජේ ගුණරත්න, ඩී. පී. පරණම සහ ජී පරණසිංහ යන මහතුන් එම සංගමයේ සමිතිඥවරු බැවින් පිණිස කැලලු දිස්ත්‍රික්කයේ දෙහිවිටි පිහිටි 871 දරණ අවසාන ගම් පිහිටියට අයත් බි 108 දරණ බිම් කඩවලට අයත් අක්කර 3 ක් විශාලත්වය ඇති රජයේ ඉඩම් කොටසක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බව මෙයින් මහජනයාට දැනුම් දෙමි.

2. මෙ සඳහා දීමට ඉඩමක් තිබෙන අතර එය පහත සඳහන් කොන්දේසිවලට යටත්ව දීමට රජය අදහස් කරගෙන තිබේ —

- (අ) කාලය අවුරුදු 5 සි,
- (ඈ) බදු මුදල අවුරුද්දකට ශත 50 සි,
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ සිට අවුරුද්දක් ඇතුළතදී කැලලු දිසාපතිතුමාගේ සතුටට හේතුවන පරිදි මේ ඉඩමේ සමිති ඥාවන් ඉදිකරවිය යුතුයි:
- (ඊ) බදුකාරයන් විසින් මේ ඉඩම සමිති ඥාවන් ඉදිකරවීමට විනා අත් කිසිම කාර්යයකට පාවිච්චි නොකළ යුතුයි.

3. මෙම නිවේදනයේ සඳහන් දින සිට සති හයක කාලය තුළදී මෙම බද්ද නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා විල්ලකින් මාවෙන ඉදිරිපත් නොකළ කොන් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මෙම බද්ද පවරා දෙන බව මෙයින් වැඩිදුරටත් දැනුම් දෙමි.

බඩලිව, බඩලිව, ජේ. මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තුමා වෙතුවට.

1956 සැප්තැම්බර් 21 වැනි දින ඉඩම් කොමසාරිස් තුමාගේ කාර්යාලය, කොළඹ.

பகுதி III—காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 'ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ போசிஸை த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

சீ. பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஆகஸ்டுமீ 7 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசன்களின் இலக்கம் R/Q 117,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 S 35

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு காரியாலயத்தின் டி.வி.என், கோட்டே நகர சபை எல்லைக்குள் வட்டார இலக்கம் 3, வெலிக்கடையில், நாவெலை எனலும் சிராமத்தின் இருக்கும் சோலூரா ரோட்டின் வரிமதிப்பு இல 31/5, 31/10 ம 31 ன 41 ன பகுதிகளையுட்கொண்ட வளவ எலரேற எனலும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 2 1/2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மீமதி ர எஸ் அமரசிங்கக்குச் சொந்தமான சோலூரா ரோட்டின் வரிமதிப்பு இலக்கம் 41 ஐக் கொண்ட அதே காணியின் ஓர் பகுதி கிழக்கு சோலூரா ரோட்டும், மீமதி ர எஸ் அமரசிங்கக்குச் சொந்தமான சோலூரா ரோட்டின் வரிமதிப்பு இல 31, 17 ஐ உடைய அதே காணியின் பகுதியும், பி கே டி நெருமானிலைக்குச் சொந்தமான சோலூரா ரோட்டின் வரிமதிப்பு இல 29 ஐ உடைய மீறாவத்தை எனலும் காணியும் தெற்கு எச் எச் மத்திலைக்குச் சரிமையான கல்பொத்தை ரோட்டின் வரிமதிப்பு இல 6 ஐ உடைய மீறாவத்தை எனலும் காணி மேற்கு மீமதி ர எஸ் அமரசிங்கக்குச் சொந்த மான சோலூரா ரோட்டின் வரிமதிப்பு இல 31/8 ஐ உடைய அதே காணியின் ஒரு பகுதியும், திருவாளர்கள் சாரூவேல் அன் சண்டைக்குச் சொந்தமான கல்பொத்தை ரோட்டின் வரிமதிப்பு இல 14, 14/10, 14/11, 14/12 ஐ உடைய கெலஹாவத்தை எனலும் காணியும்

QA 274/J 56 C 62

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1951 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல எ 4,025 கிராமம்—அங்குலானை

துணை 1

காணியின் பெயர் வெற்றகெய்யக்காவத்தை விபரம் தென்னந் தோட்டம், உரிமையாளர் திருமுதி ஐ தி பி ஜெயவர்தன, சிலில் ஆசுப்பத்திரி, பாணநதுறை, விசாலம் எ 0, று 1, ப 31

துணை 2

காணியின் பெயர் வெற்றகெய்யக்காவத்தை விபரம் தென்னந் தோட்டம், உரிமையாளர் பெயர் டி. எஸ். பாணநது, 250, அங்குலானை முறட்டுலா விசாலம் எ 0, று 2, ப 30

துணை 3

காணியின் பெயர் கடற்கரை, விபரம் கொட்டாங்கரை, உரிமையாளர் பெயர் முடிக்குரியது டி. எஸ். பாணநது, 250, அங்குலானை, பங்கெனக் கூறுகிறார், விசாலம் எ 0 று 0, ப 14 9

மேற்குறித்த காணிக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால்லாமாக 1956 ம ஆண்டு நவம்பர்மாதம் 9 ந தேதி காலை 9 மணிக்கு கொழும்புக்

கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அடக்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற காண நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 2 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்வப் படுகின்றனார்.

தி. ப. ம. செவ்விறை,
கட்டு டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசன்கு.

கொழும்பு,
1956 ம ஆகஸ்டு செப்டம்பர்மீ 8 ந உ.

இலக்கம் LH/A 429

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் மதுராவெலியாய அரயக்கால் திட்டத்துக்கான காணி கொள்ளுதல்

மேல் மாகாணம், களுத்துறை மாவட்டம், களுத்துறை தெட்ட முனையில் மஹாகமமெதகையி லுள்ளது

துணை 39

காணியின் பெயர் தெலகஹுவத்தை அல்லது கங்கபோட்டத்தை விபரம் தோட்டமானது 30 வயதான 19 தென்னமரங்களையும், ஒரு வாயக்காலின் ஒரு பாகத்தையும் 'கொண்டுள்ளது உரித்தாளியின் பெயர் பாயக்கலைச்சேந்த பீ டி. பிலிப் என்பவரால், பி. டி. எப்பிரக ஹாம் என்பவரும் விசாலம் எ 0, று 0, ப 31 2

மேற்குறித்த காணிக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால்லாமாக 1956 ம ஆண்டு நவம்பர்மாதம் 30 ந தேதி காலை 10 30 மணிக்குக் களுத்துறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு நவம்பர்மாதம் 22 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனார்

ர. எம். டி. விசுவநாதன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசன்கு.

களுத்துறைக் கச்சேரி

1956 ம ஆகஸ்டு செப்டம்பர்மீ 15 ந உ.

இலக்கம் LH/A 409

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் கிரிமெட்டி அரீ அணைக்கட்டுத் திட்டத்துக்காகக் கொள்ளப்படுகிறது

ஆரம்பப்பட இலக்கம் A, 4 015 ல் உள்ள லுண்குலா 1, 2 3,

மேல் மாகாணம் களுத்துறை மாவட்டம் லுங்கம் கோறையிலுள்ள லுண்குலாக்கோடு பதயிலுள்ள உரவா எனலும் கிராமம்

துணை 1

காணியின் பெயர் நியூசுட்டெல் தோட்டம் விபரம் றப்பா, 5 வயதான 3 மரங்களையும், அணையின் ஒரு பாகத்தையும் கொண்டுள்ளது உரித்தாளியின் பெயர் நியூசுட்டெல் தோட்டத்தின் எண்ணுக்கான திருவாளர்கள் அயிட்கென் அபெர்னஸ் ஜன் கோ, லிமிட்டெட், கொழும்பு விசாலம் எ 0, று 0, ப 20

துணை 2

இல J 55 B 28—LB 2244

காணியின் பெயர் தாகவலகும்புறை விபரம் அனை. உரித்தாவி யின் பெயர் ஹொராணை, உறவரையைச்சேர்ந்த யூ அலிசாமி, டபிள்யு நெதிலிஹாமி, எ ஐ 10 என் செனிவிரதன், நேநோலிஸ் பெரோரா, என். எலபி சிலவா, கே. ரொடாநிஸ் சிலவா ஆகியோர் விசாலம் எ 0, றா 0 ப 22;

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினையடியுமான அறிவித்தல்

துணை 3

காணியின் பெயர் பெத்தமிஹாக்க கண்டியு விபரம் அணையும், காடும், நீரோடையின் பாகங்களை சிலவற்றைக்கொண்டுள்ளது உரித்தாவி யின் பெயர் ஹொராணை உறவரையைச்சேர்ந்த யூ அலிஹாமி, கே யபிலிஸ் சிலவா, ஓ டிவிஸ் சிலவா ஆகியோர் விசாலம் எ 0, றா 0, ப 16 1

பிரதம கிராமக் தேவாலயக் கட்டிடத்திற்கு உதவியாக காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் மாதத்தறை பிரிவு உதவி அரசாட்சி ஏசுண்டி வீ ராமனாதன் ஆகிய நாள் இததால் அறிவிக்கின்றேன்

மொத்தம் எ 0. றா 1 ப 190

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப் படம் இல A 1,609

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம ஆண்டு டிசம்பர் மாதம் 31 ந திகதி காலை 10 மணிகளுக்கு ஹொராணை நெல்ல ஹவுசில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங் களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு நொவெம்பர் மாதம் 30 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

துணை 4

காணியின் பெயர் நாகலுறேவை விபரம் 30 வருஷஞ்சென்ற 7 தென்கை மரங்களும், 12 வருஷஞ்சென்ற 9 தென்கைமரங்களும், 1-15 வருஷஞ்சென்ற 17 தென்கைமரங்களும் 10 வருஷஞ்சென்ற 9 பலா மரங்களும், 1-20 வருஷஞ்சென்ற 57 பாகு மரங்களும், 1-20 வருஷஞ்சென்ற 18 கசமரங்களும், 15 வருஷஞ்சென்ற 3 கொரக்கமரங்களும் இன்னும் 10 வருஷஞ்சென்ற 1 நாரங்காமரமும் உள்ள 15 வருஷக் கறுவா தோட்டம் உரித்தாளியின் பெயர் உ பீ கருணாசேகர குருநாத் ரத்த, ஜம்புரேகொட, வெலிகம், ஜே ஜீ அந்நெயல் அப்புறாமி ஜே ஜீ டொன ஹெந்திரிக, ஜே ஜீ டொன அல்விஸ், ஜே ஜீ டொன ஆகியோரின், ஜே ஜீ கொலியநாஸ், ஜீ எ டொன ஹெந்திரிக, எச ஜீ புருசுஹாமி, ஜம்புரேகொட, வெலிகம் விசாலம் எ 2, றா 2, ப 38 1

ர. எம். டி. விசுவநாதன், டி.ஸி.நி.க. உதவி அரசாட்சி ஏசுண்டி

மேற்கூறிய காணி, மாதத்தறை பிரிவு, வெலிகம் கோரம்பலில் ஜம்புரேகொட என்ற கிராமத்தில் இருக்கின்றது

கூடுதலாகக் கச்சேரி, 1956 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ந உ.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம ஆண்டு ஒகற்றோபா மாதம் 27 ந திகதி காலை 10 மணிகளுக்கு மாதத்தறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு ஒகற்றோபா மாதம் 19 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்துமூலம் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பம் இட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

இல LB 2250 — J 54 A 360

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினையடியுமான அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

பிரதம கிராமக் தேவாலயக் கட்டிடத்திற்கு உதவியாக காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் மாதத்தறை பிரிவு அரசாட்சி ஏசுண்டி வீ ராமனாதன் ஆகிய நாள் இததால் அறிவிக்கின்றேன்

மேற்கூறிய காணி, மாதத்தறை பிரிவு, வெலிகம் கோரம்பலில் ஜம்புரேகொட என்ற கிராமத்தில் இருக்கின்றது

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப் படம் இல A 1,618

துணை 1

காணியின் பெயர் : பரமுள்ளைகே வத்த வரிப்பண இலக்கம் 62 ன பாகம், ஹகமன் தெரு விபரம். 40 வருஷஞ்சென்ற 43 தென்கை மரங்கள் உள்ள தென்கை தோட்டம் உரித்தாளியின் பெயர் டீ. எ. டீ. ரேரம், கச்சேரி, காலி, எச எஸ் டி. ரேரம், 30, சாச ஹரிட, காலி, மிஸ் ஆர் பீ டி. ரேரம், 40 லோரென்ஸ் ரோட், பம்பலப்பிட்டி, இன்னும் டி. டி. அபேகுணரதன், மாளம்பொட விசாலம் எ 0, றா 3, ப 38 8

வீ ராமனாதன், டி.ஸி.நி.க. உதவி அரசாட்சி ஏசுண்டி

மாதத்தறை கச்சேரி, 1956 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ந உ.

மேற்கூறிய காணி மாதத்தறை பிரிவு வெலிப்பொட புத்த நாளுக்கு செவ்வாயில் (மாதத்தறை நகர சபை எல்லைக்குட்பட்ட) வெலிப்பொட என்ற 7 ம வட்டாரத்தில் கட்டீதீய என்ற கிராமத்தில் இருக்கிறது

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினையடியுமான அறிவித்தல்

பிரதம கிராமக் தேவாலயக் கட்டிடத்திற்கு உதவியாக காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கிராமப் படம் 524 கண்ணப்பம் 2; பங்குளியா கிராமம்.

துணை 68

காணியின் பெயர் படுயடமா ஓயட்டெயடமா விபரம் நெல்வயல். உரித்தாளியின் பெயர் செனவிறை பண்டா, கூற்றம்பொக்குளிலி லுள்ளவர் விசாலம் எ 0, றா 0, ப 5 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம ஆண்டு ஒகற்றோபா மாதம் 24 ந திகதி காலை 9 மணிகளுக்கு மாதத்தறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு ஒகற்றோபா மாதம் 15 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்துமூலம் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பம் இட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

துணை 69

காணியின் பெயர் படுயடமா ஓயட்டெயடமா விபரம் நெல்வயல் உரித்தாளியின் பெயர் செனவிறை பண்டா, கூற்றம்பொக்குளிலி லுள்ளவர் விசாலம் எ 0, றா 0, ப 20 9

துணை 72

காணியின் பெயர் : படுயடமா விபரம். நெல்வயலும் வாய்க்காலும் உரித்தாளியின் பெயர் : எச எ டி. ஜேமிஸ் அப்புறாமி கூற்றம்பொக்குளிலி லுள்ளவர். விசாலம் : எ 0, றா 2, ப 22-5

பி. டி. வீ. எ. ஜே. பி. ரேனாதன், டி.ஸி.நி.க. உதவி அரசாட்சி ஏசுண்டி

மாதத்தறை கச்சேரி, 1956 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ந உ.

துணை 73.

காணியின் பெயர் படுயடமா விபரம். நெல்வயல உரித்தாளியின் பெயர் : எச் ஏ டி ஜேமிஸ் அப்புநாமி கூற்றம்பொக்குவைவினுள்ளவா விசாலம் ஏ 0, 77 0, ப 65

துணை 74

காணியின் பெயர் : படுயடமா விபரம். நெல்வயலும் வாயக்காலும் உரித்தாளியின் பெயர் : ஆர். டாமவதி பெருமயனருளமாவிலிருக்கும் தாமவாதனுவின் உரித்தாளி விசாலம் ஏ 0 77 1, ப 33 0

துணை 77.

காணியின் பெயர் : படுயடமா பற்றியா விபரம் : நெல்வயலும் தென்னந் தோட்டத்தின் ஒரு பகுதியும், வாயக்காலும். உரித்தாளியின் பெயர் எஸ் முத்தையா பங்குனியாவினுள்ளவா விசாலம் ஏ 0, 77 1, ப 39 0

துணை 78

காணியின் பெயர் : படுயடமா பற்றியா. விபரம் தென்னந் தோட்டம், 40 வருஷ 2 தென்னமரங்களையுடையது. உரித்தாளியின் பெயர் எஸ் முத்தையா, பங்குனியாவினுள்ளவா விசாலம் ஏ 0, 77 0, ப 49

துணை 79

காணியின் பெயர் : படுயடமா பற்றியா விபரம் நெல்வயல. உரித்தாளியின் பெயர் வில்மொற. ஏ பெரராவும், லெல்லி எம். பெரேராவும் (கேக்லையிலிருக்கும் எம் ஏ பெரேராவின் உரித்தாளிகள்) விசாலம் ஏ 0, 77 0, ப 0 8

துணை 80

காணியின் பெயர் : படுயடமா. விபரம் : நெல்வயலும் வாயக்காலும் உரித்தாளியின் பெயர் : வில்மொற ஏ பெரேராவும், லெல்லி எம் பெரேராவும், (கேக்லையிலிருக்கும் எம் ஏ பெரேராவின் உரித்தாளிகள்) விசாலம் ஏ 0, 77 0, ப 10 8

துணை 81

காணியின் பெயர் புறனவெல் அல்லது பங்குனியவெல். விபரம் நெல்வயலும் வாயக்காலும் உரித்தாளியின் பெயர் : வில்மொற ஏ. பெரேராவும், லெல்லி எம் பெரேராவும் கேக்லையிலிருப்பவர்கள் விசாலம் ஏ 2 77 3, ப 0 1 8

துணை 86

காணியின் பெயர் : புறனவெல் அல்லது பங்குனியவெல் விபரம் நெல்வயலும் வாயக்காலும் உரித்தாளியின் பெயர் : சி பி டி அல்லிஸ் பில்கால் கந்தோரா, கண்டி, ஜி ஏ சி டி அல்லிஸின் கைமபெண் (சி பி டி அல்லிஸின் மேற்பாணையினுள்ளவா), ஜே சி. டயசின் கைமபெண் (பில்கால் கந்தோரா, கண்டியிலிருக்கும் சி பி டி அல்லிஸின் மேற்பாணையினுள்ளவா) விசாலம் ஏ 0, 77 3 ப 26-8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அபிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம ஆண்டு ஜூன் 25 ந திகதி காலை 9 30 மணிக்கு அனுராதபுரக் கச்சேரியில் என்னுடைய வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடித்தள்ள தன்மையையும் குறித்த காணியை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையை, அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூன் 18 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இதற்குக் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

றையின் ஹைட், டிஸ்கிரிக் உக்வி அரகாட்சி ஏசுனடு

அனுராதபுரக் கச்சேரி, 1956 ம (நடு) செப்டம்பர் 10 ந டி.

காணி மீட்டற் சட்டம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸனல் போர்டில் 5 சிலவா ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்கீழ் (இந்த குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசிக்க)

குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதற்கால் பிரகடனம் செய்கின்றேன்

சீ. பீ. க் சிவவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி 1956 ம (நடு) ஆகஸ்ட் 25 ந டி.

அட்டவணை இ கி படம் இல 275 ஆரம்பப்பட இல 1 சிராமம்—தாற்பெரிய

துணை 126 காணியின் பெயர் : மடபுல புகழ்க்கலத்த கிரிந்தனென் : விபரம் தெற்குத் தோட்டம், 28 வருஷமான 100 தென்னகன் உரிமை கேட்பவா பெலியத்தையில் நிஷிலுவையில் தாற்பெரியவை சோந்த K G டிலீலிசுமி விசாலம் ஏ 1, 77 1, ப 29

நாடுவிற அறிவித்தல்கள்

LJ 985

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

மைலப்பற்றிய, உணவினனவில் உள்ள சாசனப்படுத்தல் சமீதியிலிவ் நம்பிக்கைப் பொறுப்பாளர்களான சங் போபிறறிய மேதக்கார தீரோ திருவாளர்கள் Y M. உக்கு பண்டா, T B மாரசிக்லா, K M M ஜெயசேகர, T. B அபயசேகர என்பவர்கள் கண்டி மாவட்டம் குருபேத குடியிருப்பில் ஆரம்பத்திட்டவமைப்பு A 1832 இல் 15 ம துண்டிலிருந்து 1 77 19 போசசெஸ் வரை விஸ்தீரணமுடைய வோர் காணியை ஓர் பெளத்த ஆலயம் கட்டுவதன் பொருட்டு குத்தகைக்குக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று இத்தால் அறிவித்தல் செய்யப்படுகிறது

(2) குறித்த கருமத்தின் பொருட்டு அக்காணி கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. எனைய நிபந்தனைகளுடன் பின்வருவனவற்றுக்குமமைவாகக் குறித்த விண்ணப்பத்தை மேற்குக்கொள்ள உத்தேசிக்கப்படுகிறது

(அ) வாடகை - ஆண்டொன்றுக்கு ரூபா 375

(ஆ) குறித்த குத்தகை தொடங்கிய ஒரு வருடம் காண்பதற்கிடையில் குத்தகைகாரர் கண்டி அரகாங்க் மாகாணத்திற் திருப்பிடமும் வித்தலில் ஓர் திருப்புவக் கூடம், ஓர் காண்கலை ஓர் 'ஆவாச' என்னுமிவற்றைக் குறித்த காணிகளுள் தீறுபடிவ வேண்டும்

(இ) குறித்த ஆலயத்தைக் கட்டித் திருப்பியான காலத்தில் பேணி ஆறுமாதங்களுக்கிடையில் குறித்த குத்தகைகாரர் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் அகிகாரங்கோரம் அளிக்கும் உறுதி மூலம் அப்பவித்தல் வேண்டும் அப்படியான விடத்தைக் குறித்த காணி சந்தாப்பதற்குக் கூக்கடி குறித்த நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கோ அகிகாரம் செலுத்தும் விகாராபிடிக்கோ 99 ஆண்டுகாலக்குக் குத்தகை கொடுக்கப்படும்

(ஈ) இந்த காணியை குத்தகைகாரர்க்கு புத்த கோயிலுக்கு நவீர வேரொரு தேவைக்கும் பாவிக்கக்கூடாது

3. குறித்த குத்தகையைக் கொடுக்கக்கூடாதென்று இன்னகத்தக்தித்திலிருந்து ஆறு வருஷங்களுக்கிடையில் தக்க காரணங்கள் எழுத்த மூலமாகக் காட்டினாலன்றி, அது கொடுக்கப்படும்

டபிளபு டபிளபு ஜே. மெனடிஸ், கொழும்பு, காணி அபிவிருத்தகர். 1956 ம (நடு) செப்டம்பர் 21 ந டி.

SL 3740

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

இமபுளபிடடிய சிராமாபிவிருத்திச் சங்கப் பொறுப்பாளர்களாகிய விஜய துங்க முதியானசொலாகே புலத்தத்தே கெதரடிக்கிரி பண்டா, கஜாடும்புற கெதர லொக்கு பண்டா என்பவர்கள் மாதத்தின் மாவட்டத்தைச்சேர்ந்த இமபுளபிடடிய சிராமத்திலுள்ளதும் P.P.A. 2228 படத்தில் 1 ம காணித் துண்டில் பொதுநல சேவைக்கு ஒதுக்கப்பட்ட முடிக்குரிய காணியிலிருந்து ஏற்குறைய தீக்கா நிலத்தை, அதில் ஓர் நெசவுத் தொழிற்சாலை ஸ்தாபிக்கும் பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்தனானார்

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளைப் பின்வருவனவற்றுக்கும அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 5 வருடம் (ஆ) வாடகை ரூபாய் 1,30

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள், மாதந்தான் அரசாங்க அதிபா திருப்திபடுமபடியாக, அந்நிலத்தில் ஓர் நெசவுத் தொழிற் சாலை ஸ்தாபிக்க வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஓர் நெசவுத் தொழிற் சாலையை ஸ்தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்.

டபிள்யூ. டபிள்யூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக.

கொழும்பு, 1956 ம் (ஔ) செப்டெம்பர் 21 ந் உ.

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் கோவில் கட்டிடங்கள் முடிவடைந்து ஆறு மாதகாலத்துள் அவைகளை பரிசுக் நமபிக்கைப் பெறுபவரான அங்கீகரித்த உறுதி மூலம் அரபணம் செய்ய வேண்டும் அப்போது நிலம் நமபிக்கைப் பெறுபவர்களுக்கு அல்லது கோவில் விகாராதிபதிகு தேவைப்படி 99 வருடக் களுக்குக் குத்தகையாகக் கொடுக்கப்படும்

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழும்பு, 1956 ம் (ஔ) செப்டெம்பர் 21 ந் உ.

LS 3532

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

அத்துவகம் பனுவல் கோறன் கிராம அபிவிருத்திச் சங்க யூனியன் நமபிக்கைப் பெறுபவர்களும் தெஹிஹிரையச் சோந்தவர்களு மாகிய திருவாளர்கள் எம் ஜெ குணசேகர், டி. பி பறனகம், ஜி. பி ரன்சினஹு என்பவர்கள், கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த தெஹிஹிரையிலுள்ளதும், ஆரம்பப்படம் 871 ல் துணை B 108 என்பட்ட காணித் துணைமாகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 1 1/8 ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு கூட்ட மண்டபம் நிறுவுதற்பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளார்

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

- (அ) காலம் 5 வருடம்,
- (ஆ) வாடகை வருடம் சதம் 50

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள், கோவில் அரசாங்க டிஸ்திரிக் அதிபா திருப்திபடுமபடியாக, அந்நிலத்தில் ஒரு கூட்ட மண்டபத்தை நிறுவுதல் வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கூட்ட மண்டபம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக.

கொழும்பு, 1956 ம் (ஔ) செப்டெம்பர் 21 ந் உ.

LS 1022

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

ஹாப்பக்கமுவ விஹார் சாடக் கங்க நமபிக்கைப் பெறுபவர்களும் பண்டாரவன், டிக்கனத்தெனீன் சோந்தவர்களுமான திரு. மொற்றி தோட்ட ஹேவகே வில்லியம் சிலவா, இறாஹியா முடியானசெலாகே அப்புஹாய் என்பவர்கள், வதுன் டிஸ்திரிக் உடுக்கிந்த மாவட்டத்தைச் சேர்ந்த டெஹிவினிப்பலாத கோறனியில் டிக்கனத்தெனீன் கிராமத்திலுள்ளதும் 117 ம் இல முடிவான கிராமத் திட்டப்படத்தில் 6 H இல காணித்துண்டின் பாகமாகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 2 ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு புத்த கோவில் நிறுவுதற்பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளார்.

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மறறும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

- (அ) வாடகை வருடம் ரூபா 20 வீதம்,
- (ஆ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஆறுமாத காலத்துள், வதுன் டிஸ்திரிக் அரசாங்க அதிபா திருப்திபடுமபடியாக, அந்நிலத்தில் ஒரு சங்கராமம், ஒரு புடுகே, ஒரு போக்கொட்டுவ நிறுவுதல் வேண்டும்;
- (இ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு புத்த கோவில் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது,

E 4

இல. LS. 3692

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

மெதப்பற்று ஐக்கிய விஹார்பொருள் உற்பத்தி வியாபாரச்சங்கம் பொல்லனறுவா மாவட்டத்தைச் சேர்ந்த 9 ம் முடிவான கிராமத்திட்டப்படத்தில் 700 ம் காணித் துண்டில் முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய அரை ஏக்கர் நிலத்தை அதில் ஒரு பண்டகசாலை நிறுவுதற்பொருட்டு குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளார்

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மறறும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

- (அ) காலம் . 99 வருடம்,
- (ஆ) வாடகை வருடம் ரூபா 25

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய ஒரு வருட காலத்துள், பொல்லனறுவா மாவட்ட அதிபா திருப்திபடுமபடியாக அந்நிலத்தில் ஒரு பண்டகசாலையை நிறுவுதல் வேண்டும்,

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு பண்டகசாலை தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழும்பு, 1956 ம் (ஔ) செப்டெம்பர் 21 ந் உ.

இல. LL 209

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

மின்னேரியா ஐக்கிய விஹார்பொருள் உற்பத்தி வியாபாரச் சங்கம் ஹிங்குருக் தமனீனக் கிளை, பொல்லனறுவா மாவட்டத்தைச் சேர்ந்த ஹிங்குருக் தமனீனியிலுள்ள 12 ம் இலக்க நீர்பாயச்சல் அளவைப்படத்தில், 1297 ம் 1318 ம் காணித்துண்டுகளுமாகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 3 1/2 றுட 38 போச்சுகள் நிலத்தை, அதில் ஒரு பண்டகசாலை நிறுவுதற்பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளார்

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது மறறும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் . 99 வருடம்,
- (ஆ) வாடகை வருடம் ரூபா பத்து (10);

(இ) குத்தகையை பெறுபவா குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள், பொல்லனறுவை அரசாங்க அதிபா திருப்திபடுமபடியாக அந்நிலத்தில் ஒரு பண்டகசாலையை நிறுவுதல் வேண்டும்;

(ஈ) குத்தகை எடுப்பவா அந்நிலத்தை ஒரு பண்டகசாலை தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழும்பு, 1956 ம் (ஔ) செப்டெம்பர் 21 ந் உ.

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

சுண்ணாக்கத்திலுள்ள, யாழ்ப்பாணம் தச்சவேலிச் சங்கத்தின் நம்பிக்கையாளர்கள் திரு A S- தம்பியாவும, K வல்லிபுரமும், M. ஆறு முக்கும, A M. கனகலிங்கமும், V அந்தோனிமுத்தலும், K கந்தசாமியும், P P A 1051 ம இலக்கப் படத்தில் 1 ம துண்டின் ஓர்பகுதியில் குறிப்பிட்டும் சுண்ணாக்கம்-புனல்கைகட்டுவன ரேட்டில் வலப்பக்க முக்கில், சுண்ணாக்கம் புகையிரத ஸ்தானத்திற்குக் கிட்டவுள்ள முடிக்குரிய நிலையத்தில் மூன்று ஏக்கரை ஓர் தச்சத்தொழில் நிலையம் அமைப்பதற்குக் குத்தகைக்கு விண்ணப்பித்ததுள்ளதாகவென இத்தால் விளம்பரப்படுத்தப்படுகிறது

2. குறிக்கப்பட்ட காணிகளுள் கைத்தொழிற்பகுதியினரால் தச்சத்தொழிறசாலைகளை நிறுவப்பட்ட நிரந்தரக்கட்டடங்களும் உள்ளன. அரசாங்கம் ஓர் தச்சத் தொழில் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு எடுத்துக் கொண்ட ஊக்கத்தைத் தொடர்ந்து நடத்துவதற்குப் பின்வரும் நிபந்தனைகளுடன் குத்தகை கொடுக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் தொடக்கத்தில் 5 வருஷங்கள், 5 வருஷங்களுக்குப் பிற்பாடு இச்சங்கம் செவ்வளவு நடந்தால் முப்பது வருஷங்களுக்குக் குத்தகையை மூன்று முறை புதுப்பித்தல் வேண்டும்;

(ஆ) வாடகை வருடம் ஒன்றிற்கு ரூபா 448

(இ) குத்தகையாளர் யாழ்ப்பாணம் அரசாங்க அபிவிருத்தி திருப்பிக் கேற்ப அங்குள்ள கட்டடங்களை நலநிலையில் வைத்திருப்பதுடன் தச்சத்தொழில் நிலையத்துக்குத் தேவையான மேலதிகமான கட்டடங்களையும் அமைத்தல்;

(ஈ) குறிக்கப்பட்ட நிலம் தச்சத்தொழிறசாலை நிலையத்துக்கேயன்றி வேறொரு தேள்வைக்கும் உபயோகிக்கப்படக்கூடாது;

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்களை எழுத்துமூலம் காட்டினாலன்றி மறப்படி இது வழங்கப்படும்

டபிள்யூ. டபிள்யூ. ஜே. மெனடியல், காணி அதிகாரிகளாக

கொழும்பு,

1956 ம (ஆ) செப்டம்பர் 21 ந உ.

LJ 915

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

கரைச்சி சைவ வித்தியா சங்கம், யாழ்ப்பாணம், பி கே பகுதியில், கிளிநொச்சி எனலும் இடத்தில், சுமார் 50 ஏக்கர் முடிக்குரிய நிலத்தை, அதில் ஓர் கைத்தொழில் கமத்தொழில் போதனா நிலையத்தை அமைப்பதற்குக் குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்ததுள்ளது என்பதை இத்தால் அறிவிக்கப்படுகிறது

2. இந்நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாகவிரும்புகின்றது காணியின எல்லைகள்—வடக்கு ரெயில் ரேட்டும் பரந்தன காலவாயும், மேற்கு ஜயநதி நகருக்கு போகும் ரேட்டும், தெற்கு ரேட்டும், கிழக்கு: நீல ஆறும் பகைய கொலலிவயல்களும். குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு, பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 5 வருடம் மேலும் குத்தகை அரசாங்க அனுமதியுடன் 30 வருடத்திற்குப் புதுப்பிக்கப்படலாம்,

(ஆ) வாடகை வருடம் ஒன்றிற்கு ரூபா 87.50

(இ) குத்தகை எடுப்பவா குத்தகை தொடங்கிய 5 வருடத்திற்குள் அந்நிலத்தில், கைத்தொழில் கமத்தொழில் போதனா நிலையத்திற்கு அத்தியாவசியமான கைத்தொழிறசாலை, ஆராய்ச்சி சாலை, விடுதிசாலை, செயலாளரின் வாசஸ்தலங்களையும், யாழ்ப்பாண அரசாங்க அபிவிருத்திப்பாடகக்கூடிய முறையில், கூட்டி முடிக்கவேண்டும்

(ஈ) குத்தகை பெறுபவா இந்நிலத்தைக் கைத்தொழில், கமத்தொழில் போதனா நிலையம் அமைப்பதற்கேயல்லாது வேறு எவற்றிற்கும் உபயோகிக்கக்கூடாது.

3. குத்தகை வழங்கக் கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்களை எழுத்துமூலம் காட்டினாலன்றி குத்தகை வழங்கப்படும்.

டபிள்யூ. டபிள்யூ. ஜே. மெனடியல், காணி அதிகாரிகளாக

கொழும்பு,

1956 ம (ஆ) செப்டம்பர் 21 ந உ.

LS 3641

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

மிராவத்தை கிராம முன்னேற்றச் சங்க நம்பிக்கைப் பெறுபவர்களும் மிராவத்தைச்சை சோந்தவர்களும் திரு குழப்பச் வாசல் முடியான செலாகே அலபேட் ஹேமநாண பண்டாரமும் விஜேநாண முடியான செலாகே குணசேகரமும் வதுளை டிஸ்திரிக் உடுக்கிறத் மாவட்டத்தைச் சேர்ந்த டம்பலிணிப் பலாதத்தை கோரணியிற் கொட்டக்கித்துல் கிராமத்திலுள்ளதும் 69 ம இல முடியான கிராம திட்டப்பட 1 ம அனுபந்தத்தில் 126 இல காணித்துணைமுகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 1/2 ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு நெசவு சாலை நிறுவுதற் பொருட்கு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்ததுள்ளார்

2 இந்நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாகவிரும்புகின்றது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 5 வருடம்

(ஆ) வாடகை வருடம் ரூபா 6 வீதம்,

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 6 மாத காலத்துள், வதுளை டிஸ்திரிக் அரசாங்க அபிவிருத்திப்பாடகக்கூடிய அந்நிலத்தில் ஒரு நெசவுசாலை நிறுவுதல் வேண்டும்,

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு நெசவுசாலை தாபிக்க உபயோகிக்கலாமன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்களை எழுத்து மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ. டபிள்யூ. ஜே. மெனடியல், காணி அதிகாரிகளாக

கொழும்பு,

1956 ம (ஆ) செப்டம்பர் 21 ந உ.